

தமிழ்நாடு

# நுகர்விழி

நுகர்வோரின் மூன்றாவது கண்!

மாத இதழ்

[www.tncpo.com](http://www.tncpo.com)

10/- மலர் - 15 இதழ் - 1 ஜனவரி - 2021

TAMILNADU NUGARVIZHI



facebook TNCPO Chennai



நுகர்வோர் பாதுகாப்பு  
சட்டத்தின்கீழ் எவர் மீதும்  
வழக்கு தொடரலாம்?



## கிராம சபைக் கூட்டம்...

ஒரு சிறப்புப் பார்வை

PUBLISHED BY: TAMILNADU CONSUMER PROTECTION ORGANISATION CHENNAI

# 2021

## ஆம் ஆண்டின் இசுரிய புக்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்



**Dr. D.C. ஜான் இளங்கோ**  
மாநிலத் தலைவர் மற்றும்  
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்  
81227 35037



**K. தாந்தோணி**  
மாநில இணைச் செயலாளர்  
தமிழ்நாடு  
99625 26601



**L. மயில்வாகனம்**  
மாநில அமைப்புச் செயலாளர்  
96001 29030



**D. விஜய்**  
மாநில துணைத் தலைவர்  
திருவொற்றியூர் மண்டல தலைவர்  
99404 77815



**M.R. ஆனந்தன்**  
மாநில துணைச் செயலாளர்  
98846 68673



**G. அருணகிரி**  
தலைவர், சமூக வலைதள அணி  
98410 50681



**சிந்து R. சுப்பிரமணியம்**  
மாநில துணைப்பொதுச் செயலாளர்,  
திருப்பூர் மாவட்டத் தலைவர்  
98431 88657



**K. தனசேகர்**  
மாநில துணை பொதுச் செயலாளர்  
98410 91317



**M. ரவி**  
மாநில நிர்வாகக் கமிட்டி ஆலோசகர்  
92827 47175



**A. விவேக்**  
மாநில இயக்குனர்,  
தரக்கட்டுப்பாடு குழு  
97899 66012



**J. செல்வம்**  
மாநில அமைப்பாளர்  
82200 82727



**J.Y. ஜேம்ஸ் ஜெயராஜ்**  
மாநில துணைத் தலைவர்  
94433 24132



**M. சுரேஷ்குமார்**  
மாநில இணை ஒருங்கிணைப்பாளர்  
96772 79744



**M. பிழாகர்**  
மாநில துணைச் செயலாளர்  
94443 31396



**V. பாலாஜி**  
மாநில உதவிச் செயலாளர்  
89251 37737



**K. ஜெயகுமார்**  
மாநில நிர்வாகக் கமிட்டி ஆலோசகர்  
63793 50549

**Wish you Happy Prosperous New Year 2021**

**பேரமைப்பின் மாநில நிர்வாகிகள்**

ADVT

# தமிழ்நாடு நுகர்விழி

நுகர்வோரின் மூன்றாவது கண்!  
மாத இதழ்

## வாசகர் கவனத்திற்கு

தமிழ்நாடு நுகர்விழி வாசகர்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவை வரவேற்று தங்களை பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

மேலும் தங்களின் கருத்துக்கள், கட்டுரைகள், வினாக்கள், விமர்சனங்கள், தங்கள் பகுதியில் பொது மக்களுக்கு செய்த உதவிகள் போன்றவற்றை எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அதை இப்புத்தகத்தில் பிரசுரிக்கிறோம்.

நன்றி, வணக்கம்.

அனுப்பி வைக்கவேண்டிய முகவரி:

ஆசிரியர்

**தமிழ்நாடு நுகர்விழி**

எண்.359 G, கொன்னூர் நெடுஞ்சாலை  
பில்கிங்டன் சாலை சந்திப்பு (சயானி  
தியேட்டர் பஸ் நிலையம் அருகில்)

அயன்புரம்,

சென்னை - 600 023.

தொலைபேசி எண்: 044-43324844

கைபேசி எண்: 9444909993

இதழில் வெளிவரும் விளம்பரங்கள் நம்பகத் தன்மைக்கு "தமிழ்நாடு நுகர்விழி" பொறுப்பல்ல. நேர்காணல் மற்றும் சிறப்பு கட்டுரையாளரின் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துகளே. பிரஸ் அண்டு ரெஜிஸ்ட்ரேஷன் ஆஃப் புக்ஸ் ஆக்டின்படி செய்திகளின் தேர்வுக்கு செய்தி நிர்வாக ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மட்டுமே பொறுப்பாவார். எல்லா வழக்குகளும் சென்னையில் உள்ள உரிய நீதிமன்றங்களின் வரம்பிற்கு மட்டுமே உட்பட்டது.

உள்ளே...

ரிட் மனு  
என்றால்  
என்ன?

யட்ச சான்றிதழ்  
தொலைந்தால்  
இனி எஃப்.ஐ.ஆர்.  
தேவையில்லை:

25

6

இந்திய  
தண்டனைச்  
சட்டங்கள்

அனைத்து  
இடங்களிலும்  
மக்களாகிய நாம்  
நுகர்வோர்களை

26

10

# தபால் ஓட்டுக்கள் அவசியமா?

## மூ

த்த குடிமக்கள் என்றால், 60 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் மூத்த குடிமக்களே. 70 வயதுக்கு பிறகும் நன்றாக நடமாடுபவர்கள் இருக்கும்போது, 60 வயதுக்கு மேற்பட்ட எல்லாருக்கும் தபால் ஓட்டு என்பது அவசியமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரும்பினால், அவர்கள் தபால் ஓட்டு முறையில் ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது. இதற்கும் தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

வாக்காளராக தன்னை பதிவு செய்துகொண்ட ஒவ்வொருவரும் சுதந்திரமாக ஓட்டளிக்க தேவையான ஏற்பாட்டை செய்து தருவதும், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு முயற்சிப்படும் தேர்தல் கமிஷனின் கடமை.

இப்போது இருக்கும் கரோனா ஊரடங்கு நேரத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத் திறனாளிகளும் பலர் வந்துபோகும் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுபோடுவது என்பது பாதுகாப்பானது அல்ல. ஓட்டுபோட ஓட்டுச்சாவடிக்கு போனால் கரோனா வந்துவிடுமோ என்ற பயத்தால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுச் சாவடிக்கு வருவதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் முறையில் ஓட்டளிக்க வாய்ப்பளித்தால், அவர் சுதந்திரமாக ஓட்டளிக்க மாட்டார்; அடுத்தவர் தலையீடு இருக்கும் என்பது எதிர்ப்போரின் வாதமாக இருக்கிறது. அப்படியானால், ஓட்டுச்சாவடிக்கு வரும் வயதான தள்ளாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடியில் இருக்கும் அதிகாரி உதவி செய்யலாம் எனும்போது அதில் மட்டும் முறைகேடு நடக்காதா?

வாக்காளர் சொன்னபடிதான் அதிகாரி ஓட்டை பதிவு செய்தார் என்பதை எப்படி உறுதி செய்வது என்ற கேள்வி எழுகிறது.

ஓட்டுச் சாவடிக்கு சென்று அடுத்தவர் உதவியுடன் ஓட்டுப்போடுவதை காட்டிலும், வீட்டில் இருந்த இடத்தில் இருந்து தபால் மூலம் ஓட்டு போடும்போது வாக்காளரின் விருப்பம் நிறைவேறு வாய்ப்புகள் அதிகம்.

ஆகவே 80 வயதுக்கு மேற்பட்ட தள்ளாத வயதினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் ஓட்டுபோட வாய்ப்பு என்பது அதுவும் விருப்பப்பட்டு கேட்பவர்களுக்கு இந்த வசதி என்பது எந்த விதத்திலும் தவறு அல்ல. அது காலத்தின், சூழ்நிலையின் கட்டாயமும் கூட.

# மாவட்ட நுகர்வோர் குறைதீர்

## மன்றங்கள் ஆணையமாக மாற்றம்:

ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்குத் தீர்வு கிடைக்கும்

**மா**வட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் நுகர்வோர் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளதால் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு மாவட்ட அளவிலேயே தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து இழப்பீடு பெறலாம். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இந்த நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனுத் தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது.

இதில், இழப்பீடு கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம். நிவாரணத் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள், மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும்.

இந்நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ன் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்கள், மாவட்ட நுகர்வோர் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாகத் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுச் செயலாளர் எஸ்.புஷ்பவனம் கூறும்போது, "மாவட்ட

நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் மாவட்ட அளவிலேயே ரூ.1 கோடி வரையிலான நிவாரணத் தொகை கோரும் வழக்குகளுக்குத் தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது. அதேபோல, மாநில ஆணையத்தில் ரூ.10 கோடி வரையிலான நிவாரணத் தொகை கோரும் வழக்குகளுக்குத் தீர்வு காணலாம்.

ரூ.10 கோடிக்கு மேல் நிவாரணத் தொகை இருந்தால் மட்டுமே தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாட வேண்டியிருக்கும். இதன் மூலம் மாநில ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவதோடு, நுகர்வோரும் அதிக தொகைக்காக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டியிருக்கும்.

முன்பு எந்தப் பொருள் வாங்கினாலும் அந்தப் பொருளைத் தயாரித்த அல்லது விற்பனை செய்த நிறுவனம் எங்கு உள்ளதோ அங்குள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மட்டுமே வழக்குத் தொடர முடியும். ஆனால் தற்போது, நாம் எங்கு பொருள் வாங்கினாலும், நாம் வகிக்கும் பகுதியில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடரலாம்.

உதாரணமாக, திருச்சியில் வசிக்கும் ஒருவர் கோவையில் உள்ள கடையில் ஏதேனும் பொருள் வாங்கி அதில் குறைபாடு ஏற்பட்டால், அவர் திருச்சியில் உள்ள நுகர்வோர் ஆணையத்திலேயே வழக்குத் தொடரலாம்" என்றார்.



# ரிட் மனு என்றால் என்ன?

எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்?

**அ**ரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

ரிட் மனு என்றால் என்ன ?

'WRITTEN ORDER' அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!

எந்த விதமான பிரச்சனைகளுக்கெல்லாம் 'ரிட் மனு' தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது

நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.

1. உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் 'ரிட்' மனு தாக்கல் செய்த பின்பு தான்.

எந்தெந்த பிரச்சனைகளுக்கு 'ரிட் மனு' தாக்கல் செய்யலாம்?

ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

1. முதல் வகை, 'ரிட் ஆஃப் மாண்டமஸ்'. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யா விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று 'ரிட் மனு' தாக்கல்



செய்யலாம்.

சாலையின் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

2. அடுத்தது 'செர்ஷியோரரி (certiorari) ரிட்'. ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட்டு அல்லது தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த

குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதாரணமாக, ஒரு சினிமா தியேட்டர் சுட்டுவதற்கு கலெக்டரிடம் 'நோ அப்ஜக்ஷன்' ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ்பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக்கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந்தால், அந்த உத்தரவை எதிர்த்து 'செர்ஷியோரரி ரிட்' மனு தாக்கல் செய்யலாம்.

3. மூன்றாவது ரிட் மனுவிற்கு 'கோவாரண்டோ' (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து 'கோவாரண்டோ ரிட்' தாக்கல் செய்யலாம்.

4. அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பதற்காகப் போடப்படுவது இது.

5. அடுத்தது 'ஹெபியஸ் கார்பஸ்' (Habeas corpus) ரிட். இதற்குத் தமிழில் 'ஆள் கொணர் ஆணை' என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், 'ஹெபியஸ் கார்பஸ்' மற்றும் 'கோவாரண்டோ ரிட்' மனுக்களை யார் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான 'மாண்டமஸ்', 'செர்ஷியோரரி' மற்றும் 'பிரொகிபிஷன் ரிட்' மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.



பெண்களுக்கு எதிரான

# குற்றங்கள்

**பெ**ண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய அளவில் கவனத்தை பெறக்கூடிய, பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும். அரசு

நாடுகளில் இருப்பது போன்று உடனடி தண்டனைகள் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாகும் என்ற பேச்சு வேகமெடுக்கும். அதுவே தேசத்தின் மனநிலை என்ற அளவுக்கு உருவெடுக்கும்.

ஆனால், அடுத்த சில வாரங்களில் அந்த சம்பவம் மறந்துபோகும். அடுத்த சம்பவம் நடக்கும்போது, கடுமையான தண்டனை குறித்த பேச்சு மீண்டும் எழும்.

ஆனால், நிர்ப்பயா போன்ற எந்த குற்றங்களும் நடக்காத நிலையில், மகாராஷ்டிர அரசு இந்த



சட்டத்திருத்தத்தை கொண்டுவர முடிவு செய்திருப்பது நிர்வாக தெளிவை காட்டுகிறது.

குற்றங்கள் எதுவானாலும் அதற்கு மரணம் தீர்வல்ல என்று பேசும் மனித உரிமைப் போராளிகள், முற்போக்கு சிந்தனைவாதிகள் என்றெல்லாம் தங்களுக்கு பெயர் சூட்டிக் கொண்டிருப்பவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக கிளம்புவார்கள் என்பது தனிச்சுதை.

ஆனால், நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சத்தமில்லாமல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆவணங்கள் கூறுகின்றன.

ஒரு காலத்தில் குற்றங்களுக்கு காரணம் வறுமையும் கல்வியறிவின்மையும் பிரதான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. ஆனால், இன்று நடக்கும் குற்றங்களில் கணிசமான குற்றங்களில் ஈடுபடுவோர், மெத்தப்படித்த, வசதிவாய்ப்பு உள்ள மக்களாக இருக்கின்றனர்.

மனித மனங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் வக்கிர உணர்வுகளே காரணமாகின்றன.

இந்த சட்டம், தேசம் முழுவதும் வருவது நல்லது.

அதே நேரம், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாலியல் வழக்குகள் என்பது வெறும் 7.9 சதவீதம் மட்டுமே. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குடும்ப வன்முறைதான் (30.9 சதவீதம்) முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு வெளியாட்களால் நேரும் ஆபத்துகளை காட்டிலும் குடும்பத்துக்குள், உறவினர்களால் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் நாம் முதலில் அதற்கு தீர்வு கண்டாக வேண்டிய இடத்தில் இருக்கிறோம். குடும்பத்துக்குள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கான விஷயங்களை பட்டியலிட்டு அவை குறித்து சமூக விவாதத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுபற்றியும் அரசாங்கங்கள் யோசிப்பது நல்லது.



**G. Arunagiri**

Prop



அமைப்பின் உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் CCTV கேமரா பொருத்தப்படும்.



**SIGMAA TECH SOLUTIONS**

igmaaa Creating Sustainable Ambience

**We Narrow Down BMS & IBMS**

- ▶ CCTV/Security Cameras
- ▶ Door Access Control
- ▶ Fire Alarm/Burglar Alarm Systems
- ▶ Fire Extinguisher/Fire Sprinkler
- ▶ Fire Hydrant
- ▶ Networking System
- ▶ PAS System / Solar System
- ▶ GPS Vehicle Traking System

# 107, Lake View Garden, Seeyatham Koil Street,  
Korattur (North), Chennai - 600 076.

**Mobile : 98410 50681 / 98412 71710**

Email: [sigmatechsolutions.2007@gmail.com](mailto:sigmatechsolutions.2007@gmail.com)

Website: [www.sigmaatechsolutions.com](http://www.sigmaatechsolutions.com)

## 1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?

1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?

ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?

உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

5. கிராம சபையின் தலைவர் யார்?


கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர்.

தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.

# கிராம சபைக் கூட்டம்

ஒரு சிறப்புப் பார்வை





இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?

உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும்.

அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.

3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.

[அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]

7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாத போது கிராம சபையின் நிலை என்ன?

அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண்

வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும்

மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.

மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.

அதாவது மதச்சார்பின்மை, சமூக நல் லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.

10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?

இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை

11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகள் நிராகரிக்க முடியுமா?

முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.

கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?

கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும்.

அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?

இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை.

முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.

14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?

பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.

கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்பட பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்

16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?

தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.

1. ஜனவரி 26 (குடியரசு தினம்)

2. மே 1 (உழைப்பாளர் தினம்)

3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)

4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)

இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம்.

அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.

17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?

சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்துத் தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பார் சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம்

கோரிக்கை வைக்கலாம்.

உரிமை படைத்தவர்கள்

18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

உள்ளாட்சி அமைப்புகள்: அடிப்படை கேள்விகள்

கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.

1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?

1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது. அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை கொண்டு இருந்தன. எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.

19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?

2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

\* மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது

\* மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது

\* மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்

\* பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்

\* கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது

20. கிராம சபையில் அனைவரும் தரையில் தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?

மூன்று அடுக்குகளைக் கொண்டது. 1. கிராம பஞ்சாயத்து, 2. பஞ்சாயத்து ஒன்றியம், 3. மாவட்ட பஞ்சாயத்து

3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?

தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

அனைவரும் தரையில் தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில் தான் அமரவேண்டும்.

4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?

21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்

கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர்.

5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?

மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.

இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது. சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து.

22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?

முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள்.

எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள



**K.தாந்தோணி**  
மாநில இணைச் செயலாளர்- தமிழ்நாடு  
மற்றும் துணை ஆசிரியர், தமிழ்நாடு நுகர்விழி

# திருப்பூர் மாவட்ட செய்திகள்



தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேற்படி கூட்டத்தில், உணவு பொருள் கலப்படம் விற்பனை நுகர்வோர் பாதிப்பு, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையால் மாணவர்கள் இளைஞர்கள் பாதிப்பு, பாதுகாப்பற்ற குண்டும் குழியுமான ரோடுகளால் வாகன

ஓட்டிகள், பயணிகள் பாதசாரிகள் பாதிப்பு, கொரோனாவால் தொழிலாளர் வேலையிழப்பு பிரச்சனை, பள்ளிகள் திறக்காமல் கல்வி, சத்துணவு குறைபாடால் மாணவர் பிரச்சனை, மின்சார பிரச்சினை விவசாயிகள் பிரச்சனை மற்றும் ரேஷன் கடை, வருவாய்த்துறை, பத்திரபதிவு, உள்ளாட்சி நகர கிராம பஞ்சாயத்து போன்ற பல்வேறு துறைகளால் நுகர்வோர் பொது மக்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், இன்னல்கள், குறைபாடுகள் பற்றிய கோரிக்கைகள் வைக்கப்பட்டு அவைகளுக்கு உடனடி தீர்வு காண எடுத்துரைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் சில கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கான குறைகள் தீர்வில் உடனடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

**தி**ருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் அமைப்புகளுடனான டிசம்பர் மாத காலாண்டு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 09.12.2020 அன்று மதியம் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணகுமார் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் 30 அரசு துறைகள் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தணைப் பொதுச் செயலாளர் திரு சிந்து R.சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட




24. 12. 20 திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி திஷா மிட்டல் IPS அவர்களின் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் தினம் வாழ்த்துக்களை வழங்கியும் எஸ்பி அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட திருப்பூர் நுகர்வோர் ஆர்வலர் சிந்து சுப்பிரமணியம். நுகர்வோர் சேவையில் 33 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்ட டிருப்பதற்கு வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப் பணியில் திருப்பூர் நுகர்வோர் ஆர்வலர் சிந்து சுப்பிரமணியம் அவர்கள் தேசிய நுகர்வோர் தின விழாவில் கலந்துகொண்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரியுமான மேன்மைமிகு கணேஷா அவர்களுக்கு தேசிய நுகர்வோர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

# சுய ஒழுக்கமே குற்றங்கள் நடைபெறாமால் இருப்பதற்கான வழிகள்..



1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டைப் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர்)
2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டீ வீலர் கடன் கேக்காதீர் ...
3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...
4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...
5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ...
6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்டிஜை இங்கே வெச்சுக்கலாமே! ( none of your business!). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
- அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...
7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள்

காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...
9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
- அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசுவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...
10. நீங்கள் ஓட்டுனராகவோ, அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ... உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...
11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...
12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று



கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா?' வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க .

14. நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல.

(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15. வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ..(no one likes advices.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ... அவர்களை பாத்தும் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ..எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள்...

'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா? என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .

'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...

உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...

9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )

நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...

10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ

காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.

சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24. ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ... (என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25. டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...

(இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கிறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28. குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ... ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன் மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.

அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

#நாகரிகங்கள்

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ...

நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ...



தகவல்: J.செல்வம்  
மாநில அமைப்பாளர் மற்றும் செய்தி நிருபர்,  
தமிழ்நாடு நுகர்விழி  
82200 82727

# சென்னையில் நடைபெற்ற



தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புப் பேரமைப்பு சென்னை மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் கடந்த 6.12.2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள ரங்கா திருமண மண்டபத்தில் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நுகர்வோர் பேரமைப்பின் மாநில தலைவரும் மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகத்தின் தேசியப் பொதுச் செயலாளருமான டாக்டர் செபால்பர்ணபாஸ் தலைமை வகித்தார்.

# மாநில பொதுக்குழுக் கூட்டம்



காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் மாநிலத் தலைவருமான டாக்டர் டி.சி. ஜான்இளங்கோவன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைப்பின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். மாநிலத் துணைத் தலைவர்கள் டி.விஜய், எஸ்.கணேசன் (கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் நலன்), மாநில துணைப் பொதுச் செயலாளரும், திருப்பூர் மாவட்டத்

தலைவருமான சிந்து ஆர்.சுப்பிரமணியம், மாநில இணைச் செயலாளர் கே.தாந்தோணி, மாநில உதவிச் செயலாளர் ஜெகன்பாபு, மாநில தென்மண்டல யோகா கலை அமைப்பாளர் டாக்டர் டி.ஜெ.அன்பரசன், மாநில அமைப்பாளர் ஜெ.செல்வம், மாநில துணைச் செயலாளர் எம்.ஆர்.ஆனந்தன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். அனைவரின் ஒப்புதலோடு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

# பவர் ஆஃப் அட்டார்னி (POA) என்றால் என்ன ?

**ரி**யல் எஸ்டேட் முதல் பங்குச் சந்தை வரை பல இடங்களில் அடிக்கடி அடிபடும் வார்த்தை பவர் ஆஃப் அட்டர்னி, அதாவது அதிகாரப் பத்திரம். இதை சரியாக பயன்படுத்தாவிட்டால், குளறுபடிதான் மிஞ்சும். இந்த குளறுபடிகளில் சிக்காமல் இருக்க, அது பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதுதான் ஒரே வழி. அதிகாரப் பத்திரத்தை யார், யாருக்கு தரலாம்? எந்த நிலைமையில் தரலாம்? அதன் செயல்பாடுகள் என்ன?

வியாபார நோக்கில் ஒருவர் பல செயல்களை செய்யமுற்படும்போது, ஒவ்வொரு வேலையையும் அவரே முன்னின்று செய்ய முடியாது. அந்த நிலையில், அவர் சார்பாக அந்த வேலையைச் செய்ய நியமிக்கப்படுபவர் ஏஜென்ட் அல்லது முகவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஏஜென்ட்டுக்கு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு எழுத்து மூலம் அதிகாரம் தருவதே அதிகாரப் பத்திரம்.

இப்படி தரப்படும் அதிகாரப் பத்திரத்தைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. எடுத்துக் காட்டாக, பங்குகளை வாங்க/விற்க, தனிநபரின் சார்பாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட புரோக்கிங் நிறுவனங்களுக்கு தரப்படும் அதிகாரத்தைப் பதிவு செய்யத் தேவை இல்லை. ஆனால், அசையாச் சொத்தை விற்க/வாங்க ஒருவரை முகவராக நியமிக்கும்போது அவருக்குத் தரும் அதிகாரத்தைப் பதிவு செய்வது அவசியம்.

## பொது அதிகாரப் பத்திரம்!

ஒரு குறிப்பிட்ட காரியம் தொடர்பான எல்லா வேலைகளையும் செய்வதற்குக் கொடுக்கப்படுவது பொது அதிகாரப் பத்திரம். அதாவது, தொழில் தொடர்பான தொடர்புகள், விண்ணப்பம் செய்து அனுமதி வாங்குவது,

விற்பனை செய்வது போன்ற பல வேலைகளை செய்வதற்கு வழங்கப்படுவது இந்த பொது அதிகாரப் பத்திரம்.

## பதிவு செய்வது!

அசையாச் சொத்துக்களை பொறுத்து அதிகாரம் வழங்கப்படும்போது, இந்த அதிகாரத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். மற்ற விஷயங்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரப் பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

## சிறப்பு அதிகாரப் பத்திரம்!

ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் செய்ய அனுமதி அளிப்பது சிறப்பு அதிகாரப் பத்திரம். ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட வேலை மட்டும் செய்ய என்கிறபோது சிறப்பு அதிகாரப் பத்திரம் அளிக்கலாம். அந்த செயல் முடிந்ததும் அதிகாரம் முடிவு பெறும். இதையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.

## எத்தனை நபர்களுக்கு தரலாம்?

ஒருவர் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பவர் தரலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லது மூன்றாவது நபர் என யாருக்கு



வேண்டுமானாலும் தரலாம்.

பவர் கொடுத்தபின் நாமே நேரடியாக அந்த செயலை செய்ய முடியுமா? என சிலர் கேட்கிறார்கள். அதிகாரம் கொடுப்பதால் உரிமையாளரது உரிமை எந்த வகையிலும் பறிபோகாது. உதாரணமாக, ஒரு வீட்டை விற்பதற்கு ஒருவருக்கு அதிகாரம் தந்திருந்து, அவர் அந்த வீட்டை விற்கத் தாமதமாகிற நிலையில், அவருடைய அதிகாரப் பத்திரத்தை ரத்து செய்து விட்டுத்தான் அந்த வீட்டை விற்க வேண்டும் என்பதில்லை.

### பவர் கொடுக்க/வாங்க தகுதிகள்!

பவர் கொடுப்பவரோ அல்லது வாங்குபவரோ இருவரும் மேஜராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் பவர் கொடுக்கவோ/ வாங்கவோ முடியாது. மனநிலை தவறியவர்கள், நொடித்து போனவர்களும் ஒப்பந்தத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு இருப்பவர்கள் பவர் கொடுத்தாலோ, பெற்றாலோ செல்லாது. நிறுவனங்கள், டிரஸ்ட்டுகள், அமைப்புகள் போன்றவை பவர் கொடுக்க/வாங்க அந்த

நிறுவனத்தின் சார்பாக உரிமையுடைய நபர் மேற்கொள்ளலாம்.

### எப்படி பதிவு செய்வது?

அசையாச் சொத்துக்கள் எந்த ஊரில் உள்ளதோ, அந்த பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இதற்கு பவர் தருபவர் நேரே வந்து பதிவாளர் முன்பு ஆஜராகி அந்த அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். முன்பு இந்த பத்திரத்தை எங்கு வேண்டுமானாலும் பதியலாம் என்றிருந்தது. இதனால் பல முறைகேடு நடந்ததைத் தொடர்ந்து இந்த முறை ஒழிக்கப்பட்டு இருக்கிறது.

### ஒருவருக்கு மேல் பவர் தந்தால்?

ஒரு சொத்தை விற்பதற்கு பலருக்கும் அதிகாரம் தரலாம். ஆனால், அப்படி தருவதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். எந்த முகவர் முதலில் செயல்பட்டு அந்த சொத்தை விற்பனை செய்தாலும் உடனே அந்த விவரத்தை மற்ற அனைத்து முகவர்களுக்கும்

தெரிவிக்க வேண்டியது அவசியம்.

## வில்லங்கச் சான்று!

முன்பு இருந்த விதிமுறைகள்படி சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழில் அதிகாரம் கொடுக்கப்பட்ட விவரங்கள் இருக்காது. ஆனால், சமீப மாற்றங்கள்படி வில்லங்கச் சான்றிதழில் அதிகாரம் காட்டப்படுகிறது, அதனால் சொத்து தொடர்பாக யார் யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் தெரிந்துவிடும்.

## ரத்து செய்வது!

ஒருவருக்கு கொடுத்த அதிகாரத்தை ரத்து செய்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ரத்து செய்த விஷயத்தை முகவருக்கு தெரியப்படுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு வீட்டை விற்பதற்கு ஒருவருக்கு அதிகாரம் கொடுத்ததை ரத்து செய்துவிட்டால், உடனே முகவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதிகாரம் வாங்கியவருக்குத் தெரியாமல் நேரடியாக சொத்தை விற்பனை செய்யும்பட்சத்தில் அவரும் வேறொருவருக்குச் சொத்தை விற்பனை செய்ய முயற்சி செய்வார். அதனால் விளையும் குழப்பங்களுக்கு அதிகாரம் கொடுத்தவரே பொறுப்பேற்க வேண்டும்.

எழுத்துப்பூர்வமாகத் தரப்படும் அதிகாரப் பத்திரங்களை மற்றொரு எழுத்துப்பூர்வமான அதிகார ரத்து பத்திரம் மூலம்தான் ரத்து செய்ய முடியும். அப்படி செய்யப்படாத நிலையில் அதிகாரம் ரத்து ஆகாது.

## செல்லுபடியாகும் காலம்!

ஒரு செயலைச் செய்ய மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம், அந்த வேலை முடிந்ததும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும். குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அதிகாரம் செல்லும் என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும். அவ்வாறு குறிப்பிடவில்லை எனில், அந்த செயல் முடியும் வரை அல்லது அதிகாரம் ரத்து செய்யும் வரை செல்லுபடியாகும். அதிகாரம் கொடுத்தவர் அல்லது பெற்றவர் இருவரில் யார் இறந்தாலும் அதிகாரம் தானாக ரத்தானதாகக் கருதப்படும்.

## கட்டணங்கள்!

அசையாச் சொத்தின் விற்பனை தொடர்பான முத்திரை தீர்வை 100 ரூபாய். பதிவுக் கட்டணம் 10,000 ரூபாய். இதுவே குடும்ப உறுப்பினர்களுக்குள் அதாவது, பெற்றோர்/பிள்ளைகள்/உடன்பிறப்புகள்/கணவன்/மனைவி போன்றவர்களுக்கு அதிகாரம் கொடுக்க பதிவுக் கட்டணம் 1,000 ரூபாய்.

பொது அதிகாரப் பத்திர கட்டணம் (பிற காரணங்கள்) முத்திரைத் தீர்வை: 100 ரூபாய் பதிவுக் கட்டணம் 50 ரூபாய்.

## பணப் பரிமாற்றம்!

அதிகாரப் பத்திரத்திற்கு ஈடாக பணமோ, பொருளோ செலுத்தப்பட்டதாக அல்லது செலுத்தியதாக இருந்தால் அது கிரயமாகக் கருதப்படும். அதற்குரிய முத்திரைத் தீர்வை கணக்கிடப்படும்.

## அதிகாரத்தை மாற்றம் செய்வது!

ஒருவருக்கு கொடுக்கப்படும் அதிகாரத்தை அவர் மற்றொருவருக்கு மாற்றித் தர முடியாது. அவ்வாறு செய்யலாம் என அதிகாரப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும். அவ்வாறு சொல்லப்படவில்லை என்றால் ஒரு முகவர் அவர் சார்பாக இன்னொருவரை நியமிக்க முடியாது.

## அதிகாரங்கள்!

பவர் வாங்கியவர் அந்த காரியம் தொடர்பாகச் செய்யும் எந்த வேலைகளும் பவர் கொடுத்தவரைக் கட்டுப்படுத்தும். இதனால் விளையும் லாப, நஷ்டங்களுக்கு அதிகாரம் தருபவர் பொறுப்பேற்க வேண்டும்.

சட்டரீதியாகப் பார்த்தால், பவர் பெற்றவர் செய்யும் வேலைக்கு தனியாகச் சம்பளம் அல்லது கூலி பெற்றுக்கொள்ள உரிமை உண்டு.

பவர் கொடுத்தபிறகு, அதை ரத்து செய்யும்வரை உஷாராக இல்லாவிட்டால் நாம் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளவே நிறைய வாய்ப்புண்டு என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்

**ஒரு நாட்டில் வசிக்கும் மக்களிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்மை, உடல் உயரத்துக்கு ஏற்ற எடையின்மை, இறப்பு விகிதம் போன்ற காரணிகளின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய பட்டினி அட்டவணை வெளியிடப்படுகிறது.**

இதில் பூஜ்யத்தில் இருக்கும் நாட்டில் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்று பொருள். எண்ணிக்கை கூட, கூட நாட்டில் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினி அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

117 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியா, 94வது இடத்தை பிடித்திருக்கிறது. நம் தேசத்தில் 1892 கோடி பேர், அதாவது மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர், ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளதாக தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்

நம்முடைய இதரவளர்ச்சிகளுடன் பட்டினி அட்டவணையை ஒப்பிட்டு பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திவிகிதமானது 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. தனிநபர் நுகர்வு திறன் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. நாட்டின் உணவுதானிய உற்பத்தி 2 மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டின் இதர துறைகளில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி விகிதம் அளவுக்கு, தனிநபரின் ஆரோக்கியம், ஊட்டசத்தான உணவு ஆகியவற்றை உறுதி செய்வதில் நாம் சாதிக்கவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

2030ல் நிலையான வளர்ச்சி இலக்கு என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம், ரத்தசோகையால் பாதிக்கப்படும் பெண்கள் விகிதங்களை குறைக்காமல் இந்த இலக்கை நாம் எட்ட முடியாது. இதற்காக 2018ல் இருந்து நாம் செயல்படுத்திவரும் போஷான் அபியான் எனப்படும் ஊட்டச்சத்து திட்டத்தால், வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை, உடல் எடைகுறைவு ஆகியவற்றில் 2 சதவீதம் அளவுக்கும், ரத்தசோகையால் பாதிக்கப்படுவது 3 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

இதே வேகத்தில் சென்றால், 2030ல் நிலையான வளர்ச்சி இலக்கு என்பது கானல் நீராகிவிடும். எனவே மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து, இப்போதுள்ள திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

களில் 51.4 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 34.7 சதவீதம் பேர், அவர்கள் உயரத்துக்கு ஏற்ற எடையில்லாமலும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.



**M.R.ஆனந்தன்**  
மாநில துணைச் செயலாளர் மற்றும்  
செய்தி நிருபர் தமிழ்நாடு நுகர்விழி  
- 98846 68673

**ப**ட்டச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், இரண்டாம்படி சான்றிதழை (ரூப்ளிக்கேட் சர்ட்டிபிகேட்) பெற காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யத் தேவையில்லை என்ற புதிய நடைமுறையை சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டுவர உள்ளது. அதேசமயம், இந்த இரண்டாம் படி சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணத்தை ரூ. 1000 கூடுதலாக உயர்த்தவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, பட்டச் சான்றிதழைத் தொலைத்துவிட்ட மாணவர்கள் இரண்டாம்படி பட்டச் சான்றிதழைப் பெற முதலில், போலீஸில் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். பின்னர், காவல்துறையிடமிருந்து தொலைந்துபோன சான்றிதழை கண்டுபிடிக்க இயலவில்லை என சான்று பெற்று பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறை காரணமாக, மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், காவல்துறையிடம் சான்றிதழைப் பெற கையூட்டு கொடுக்க வேண்டி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், இதற்கும் விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், மாணவர்கள் இரண்டாம் படி சான்றிதழைப் பெற இனி போலீஸாரிடமிருந்து சான்றிதழ் பெறத் தேவையில்லை என்ற வகையில், புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கட்டணம் பன்மடங்கு உயர்வு: அதேசமயம், இந்த இரண்டாம்படி சான்றிதழைப் பெறுவதற்கான கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுவரை, படிப்பை முடித்து 5 ஆண்டுகள் வரை ஆனவர்கள், இரண்டாம் படி சான்றிதழைப் பெற ரூ. 2000 கட்டணம் செலுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 3000 என்ற அளவிலும், 11 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 4000, 16 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 5000, 21 முதல் 25 ஆண்டுகள் முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 7,500 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ள புதிய நடைமுறை

யின்படி 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்பை முடித்தவர்கள் ரூ. 3000 கட்டணம் செலுத்த வேண்டும். அதுபோல, 6 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 4000, 11 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 5000, 16 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்கள் ரூ. 8000 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதே நேரம், 21 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்தவர்களுக்கான கட்டணம் ரூ. 30,000 என அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இடம்பெயர்தல் சான்றிதழ் இனி தேவையில்லை தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர், முதுநிலை பட்டப்படிப்பை தமிழகத்திலுள்ள வேறு பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதற்கு, இடமாறுதல் சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக மாணவர்களும், வெளி மாநில மாணவர்களும் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே, வேறு பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்பில் சேர்க்கை பெற முடியும். இந்த நடைமுறையில் இருந்து தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க, சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழகத்திலுள்ள வேறு பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்துக்கோ மாற்றம் பெறும் மாணவர்கள் இடமாறுதல் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறினர்.



பட்டச் சான்றிதழ் தொலைந்தால்  
இனி எஃப்.ஐ.ஆர். தேவையில்லை:

சென்னைப் பல்கலை



# அனைத்து இடங்களிலும் மக்களாகிய நாம் நுகர்வோர்களே

வங்கி சேவை குறைகளுக்கு தீர்ப்பாயம்

**வ**ங்கிகள் வழக்கமாக அளிக்கும் சேவை களைத் தவிர, காப்பீடு போன்ற நிதி சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. பல பொதுத் துறை வங்கிகள் தனியாகவோ அல்லது வேறு தனியாருடன் கூட்டாகவோ காப்பீடு நிறுவனம் அமைத்து செயல்பட்டு வருகின்றன. ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு பாலிசிகளை அவை வழங்கி வருகின்றன.\*

எல்லா சேவைகளைப் போலவே, காப்பீடு சேவைகளிலும் அவ்வப்போது குறைபாடுகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டு பாலிசி குறித்த முழுமையான புரிதல் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு இருப்பதில்லை. பாலிசி பற்றி குறையோ புகாரோ இருந்தால், அதை முறைப்படி எவ்வாறு எங்கு தெரிவிப்பது என்பது தெரிவதில்லை.

ரிசர்வ் வங்கியின் 'வங்கி சேவை குறை தீர்ப்பாயம்' (பேங்க்கிங் சர்வீஸஸ் ஆம்பட்ஸ்மன்) குறித்த திருத்திய விதிமுறைகள் கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. வங்கி சேவை குறை தீர்ப்பாயத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 21 பிராந்திய அலுவலகத்தில் வங்கி சேவை குறைபாடு குறித்து புகார் தெரிவிக்கலாம்.

வங்கி சார்பில் வெளியார் அல்லது தனியார் வழங்கும் சேவைகளில் காணும் குறைகளையும் புகார்களையும் கூட தீர்ப்பாயத்தில் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். ரிசர்வ் வங்கியின் வலைதளத்திலும் புகார் பதிவு செய்யலாம். ரிசர்வ் வங்கியின் நிதி ஆண்டு தொடங்கிய சென்ற ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி, முதல் பத்து மாதங்களில், தீர்ப்பாயம் பெற்ற மொத்த புகார்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சமாகும். அதில் வங்கிகளின் இன்சூரன்ஸ் பிரிவு அல்லது பிற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கிய நிதித் திட்டங்களில் தவறான வாக்குறுதி அளித்தல் பற்றி பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை வெறும் 251 மட்டுமே.

தவறான தகவல்கள், வாக்குறுதிகள் அளித்ததாக, நாட்டின் மிகப் பெரிய வங்கியான

பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக, 82 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தபடியாக, தனியார் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு எதிராக 33 புகார்கள் \*தெரிவிக்கப்பட்டன. எச்டிஎப்சி வங்கி மீது 32 புகார்கள். இவற்றை ஆய்வு செய்ததில் 166 புகார்களே முறையாக நடவடிக்கை எடுத்து தீர்வு அளிக்கப்படக் கூடியவை என்று தெரிகிறது.

சேவைக் குறைபாட்டைப் பொருத்தவரை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பிரச்னைகள், ஓய்வூதியக் கணக்கில் வரவு வைப்பதில் தவறிழைத்தல், ஓய்வூதியம் அளிப்பதில் தாமதம் அல்லது அளிக்காதிருத்தல் உள்ளிட்டவை குறித்த புகார்கள்தான் மிக அதிக அளவில் பெறப்படுகின்றன.

வங்கிகள் தவறான வாக்குறுதிகளை அளித்து வாடிக்கையாளரை நிதித் திட்டங்களில் சேர வைப்பதும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் குற்றமாகும். ஆனால் பல வாடிக்கையாளர்கள் சேவைக் குறைபாடு குறித்து அறிவதில்லை. சேவை குறித்து தங்களுக்குப் புரிதல் குறைவாக உள்ளதாகவே பல சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் கருதுவதால், புகார் பதிவு செய்வதில்லை.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் வங்கிகள் அளித்து வரும் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி தவறான வாக்குறுதிகள் தருகின்றன என்பது உலகெங்கும் காணப்படும் ஒரு புகாராகும். ஆனால் இந்தியாவில் அது தொடர்பான புகார்கள் குறைவாகவே உள்ளதாகத் தெரிகிறது.

பல பொதுத் துறை வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் நடத்தி வருகின்றன. பல தனியார் வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அவை காப்பீட்டுத்

திட்டங்களை அந்தந்த வங்கிகளின் கிளைகளில் விற்பனை செய்து வருகின்றன.

ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதி திட்டங்களை ஒரு வங்கி வழங்கலாம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, தங்கள் சொந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் தவிர, பிற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் திட்டங்களும் காப்பீட்டு நிதி சேவைகளும் வங்கிகள் மூலம் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வங்கிகளின் சொந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களின் திட்டங்களை விற்பனை செய்யக் கூடுதல் கவனமும், பிற காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களை விற்பனை செய்வதில் கணக்கமும் காட்டுவதாகத் தெரிய வந்திருக்கிறது.

தவறான வாக்குறுதிகளை அளித்து வங்கிகளின் சொந்த காப்பீட்டு நிறுவனங்களின் நிதித் திட்டங்களை முன்னிறுத்தி விற்பனை செய்வது, பிற நிறுவனங்களின் திட்டங்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டாதிருப்பது அல்லது அவை குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தவறாக வழிகாட்டுவது ஆகியவை ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் கீழ் குற்றமாகும்.

ஒரு வங்கியின் துணை நிறுவனம் அளிக்கும் காப்பீட்டு சேவை அல்லது பிற காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் அந்த வங்கி அளிக்கும் சேவைகளில் குறைபாடுகள் இருந்தால், அது பற்றிய புகாரை வங்கியின் புகார்கள் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வாடிக்கையாளர் கருதுவாரேயானால், அது குறித்து தீர்ப்பாயத்தில் அ நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார்க் தெரிவிக்கலாம். ரிசர்வ் வங்கியின் வலை தளத்திலேயே இதைப் பதிவு செய்வதற்கான வழிமுறை இருக்கிறது. ரிசர்வ் வங்கி தீர்ப்பாய நடுவர் அந்தக் குறைக்கான தீர்வை\*

அளிப்பார்

அந்த உத்தரவுக்குப் பிறகு வாடிக்கையாளரின் புகாரை ஒரு மாதத்துக்குள் வங்கி



முடித்து வைக்காவிட்டால், அவருக்கு இழப்பீடு அளிக்குமாறு கூடுதல் உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பிக்க முடியும்.

எந்த வகையான புகார்கள் தெரிவிக்கலாம்...

காசோலை, வரைவோலைகளுக்கான தொகையை வாடிக்கையாளருக்கு அளிப்பதில் மிகுந்த தாமதம்.

குறைந்த மதிப்புள்ள கரன்சிகள் மற்றும் சில்லறைக் காசுகளை வங்கிகள் பெற மறுக்கும் போது.

வைப்புத் தொகையைத் திருப்பி அளித்தல், வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம்\*.

தகுந்த காரணமின்றி கணக்கு தொடங்க மறுத்தல்.

தகுந்த காரணத்தை முன்கூட்டியே தெரிவிக்காமல், சேவைக் கட்டணம் வசூலிப்பது.

ஓய்வூதியதாரரின் கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்க மறுப்பு அல்லது தருவதில் தாமதம்.

கணக்கை முடித்துக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளருக்கு தாமதமாகப் பணம் அளித்தல்.

அலுவல் நேரத்தை ஒழுங்காகப் பின்பற்றாதிருத்தல்.

ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களை விற்பனை செய்ய ஏற்றுள்ள நிலையில், போட்டி நிறுவனத்தின் சேவைகள் வழங்குவதில் பாரபட்சம், தவறான வாக்குறுதிகள் தருவதால் ஏற்படும் ஏமாற்றம் குறித்தும்

புகார் செய்யலாம்.

# பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி

**டெ**ல்லியை சேர்ந்தவர் தன்கர். இவர் கடந்த 2004ம் ஆண்டு அசோக் லைலேண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் (தற்போது இந்த நிதி நிறுவனம் இண்டஸ்திரிஸ் பாங்க்) இருந்து லாரி இன்ஜின் ஒன்றை வாங்கினார்.

இதற்கு அந்நிறுவனம் அவருக்கு ரூ.8.5 லட்சம் கடன் வழங்கியிருந்தது. அசலுடன் வட்டியும் சேர்த்து ரூ.9,64,750 பணத்தை ஒரேயடியாகவோ அல்லது மாதம் ரூ.28,375 என 34 மாதங்களில் வழங்கலாம் என நிறுவனம் தன்கரிடம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு, தன்கரிடம் இருந்து 39 வெற்று காசோலைகளையும் பைனான்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் ஒப்பந்தம் நகல் தன்கருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மாத தவணை தொடர்பாக நிறுவனத்துடன் தன்கருக்கு பிரச்னை இருந்து வந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி அவர் வாகனத்தை ஓட்டி சென்றபோது, திடீரென அவரை வழிமறித்து சிலர் தாக்கியுள்ளனர். பின் நிலுவை தொகையை கட்டாமல் இருந்து வருவதாக கூறி, அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர். அதன்பின் அந்நிறுவனம் தன்கருக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல், அந்த வாகனத்தை வேறு ஒரு நபருக்கு மலிவான விலைக்கு விற்பனை செய்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட நிறுவனம், தன்கர் வழங்கிய வெற்று காசோலைகளை நிரப்பி, அவர் மீது மோசடி வழக்கை தொடர்ந்தது. ஆனால் தன்னை ஏமாற்றி வாகனத்தை அபகரித்த அந்நிறுவனத்திடம் இருந்து தான் செலுத்திய திலிருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று தரவேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் தன்கர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட நிறுவனம் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது தொடர்பான எந்த ஆதாரத்தையும் தன்கர் தாக்கல் செய்யவில்லை என்பதோடு, முறைப்படி தவணை தொகை செலுத்தாதபட்சத்தில், நிறுவனம் வாகனத்தை பறிமுதல் செய்ததாக வழக்கு தொடர

முடியாது எனக் கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. எனினும் தன்கர் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் தன்கர், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதிலும், 2004ம் ஆண்டு வழங்கிய வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தி தன் மீது மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் மாநில நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் என் பி கவுஷிக் முன் நடந்தது.

அப்போது, நிறுவனம் இதேபோல் எத்தனை செக் மோசடி வழக்குகளை கடன் பெற்றோர் மீது பதிவு செய்துள்ளது? என ஆச்சரியப்பட்டார். மேலும் அவர் கூறுகையில், இந்திய நீதிமன்றங்களில் ஐபிசி சட்டம் 138ன் கீழ், பல செக் மோசடி வழக்குகள் பொய்யாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை எத்தனை கடன்காரர்கள் மீது இந்நிறுவனம் இதுபோல் பொய் மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது என்பதை யாராலும் யூகித்து பார்க்க முடிகிறது என கேள்வி எழுப்பினார்.

அதன்பின் நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில் கூறியதாவது: விசாரணையில் பைனான்ஸ் நிறுவனம் மனுவாரர் மீது பொய்யான செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது உறுதியாகிறது. இதுபோன்ற நிறுவனத்தின் மோசடி வழக்குக்கு தீர்வு காண வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நிறுவனம் நுகர்வோர் ஆணையத்துடன் தொடர்புடைய நலவாரியத்துக்கு ரூ.50 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த மோசடி வழக்கு மூலம் பாதிப்புக்குள்ளான டெல்லிவாசி தன்கருக்கு ரூ.5.1 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

# காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்



நமது பேரமைப்பின் தலைவர் Dr.C.பால் பர்னபாஸ் அவர்களின் ஆலோசனைப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கிளை பெயர் பலகை திறப்பு விழா 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00pm மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநில தலைவர் Dr.D.C.ஜான் இளங்கோவன் அவர்கள் கிளை பெயர் பலகை திறந்து வைத்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள், கிளைகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



நமது பேரமைப்பின் தலைவர் Dr.C.பால் பர்னபாஸ், அவர்களின் ஆலோசனை படியும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைவரும் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாநில தலைவருமான Dr.D.C.ஜான் இளங்கோவன் அவர்களின் தலைமையில் டிசம்பர் 24.12.2020 தேதி காலை 10.00 மணிக்கு தேசிய நுகர்வோர் தின விழா, கலந்தாய்வுக் கூட்டம் , சுதா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட, ஒன்றிய , கிளை, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

# நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் எவர் மீதும் வழக்கு தொடரலாம்?

**ந**மக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.



## உதாரணம்!

- \* மளிகை கடை
- \* டிபார்ட்மென்ட் டல் ஸ்டோர்
- \* பேக்கரி
- \* சைக்கிள்
- \* பைக்
- \* கார்
- \* லாரி விற்பனையாளர்

\* மெடிகல் ஷாப்

\* ரேஷன் கடை

பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம்!

மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ



மனைகள், கியாஸ் கம்பெனி கள், சப் ரிஜி ஸ்டிரார் அலுவலகம்

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ள லாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ் தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப் பட்ட சப் ரிஜிஸ்டிரார் அலுவல கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொ த்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்று க்கொண்டு வழங் கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறை பாடான சேவை என்பது அவர் முடி வு. அவர் நுகர்வோர் குறைதீர் மன் றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முய்டியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்குள்ளதால் தாங் கள் பொறுப்பல்ல என வாதம் செய் தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபணையை நிராகரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத் தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவ டையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம். வழக்கு தொடர தேவையான முன்

நட வடிக்கைகள்!

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்கு கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள் வு குறைவாக இருந்தாலோ அல்ல து தரம் குறைவாக இருந் தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக் காரரிடம் சுட்டிக்காட் டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவ ருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யா விட்டால் நுகர் வோர் வழக்கு தொட ரப்படும்" என அத்தாட்சியுடன் கூடி ய பதிவு தபாலில் நோட்டீஸ் அனு ப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீ தும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்!

தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங்கவரு டன் பொருளை பாக் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்து விட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வை த்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போ ட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக் கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக் கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வழக்கறிஞர்.பி.பாண்டியன்,  
B.A.,B.L.,PGDFM.,PGDPT.,

## திருவள்ளூர் மாவட்ட செய்திகள்



திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் அவர்களின் அறிவிப்பின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனைகள் நமது மாவட்ட தலைவரால் வழங்கப்பட்டது அனைவரிடமும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின் இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது இவ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்தனர்.

Published by : C. Paul Barnabas. on behalf of Tamilnadu Consumer Protection Organisation, Chennai.

From its Office at No.2, Thirumuruga Nagar, Kolathur, Chennai - 600 099.

Printed by : Mr. H. Dhanasekaran at Sekar Offset Printers

No.168, Big Street, Triplicane, Chennai - 600 005.

Editor : Dr. N. Kanniah, Phd

**Head office : No.359 G, Konnur High Road (Pill Kington Road Junction) Ayanavaram, Chennai - 600 023. Tamilnadu, India.(Near Sayani Bus Stop & Sangeetha Mobiles )**

**Phone : 044 - 4332 4844, Cell : 99419 44999 / 94449 09993**

**E-mail : presitncpo@gmail.com, Website : www.tncpo.com, Facebook : TNCPO Chennai**

# 2021

ஆம் ஆண்டின் சூனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்



**Dr.G.T. அன்பரசன்**  
மாநில தெ.ம.அமைப்பாளர்  
(யோகா மற்றும் கற்றுச்சூழல்)  
98405 60066



**S. ஜெகதீபாயு**  
மாநில உதவிச் செயலாளர்,  
திருவல்லிக்கேணி பகுதி தலைவர்  
98842 37456



**AY.பொன்வேல்**  
சென்னை மாவட்ட துணை செயலாளர்  
98400 39439



**A. ராமதாஸ்**  
மாநில பொதுக்குழு உறுப்பினர்  
99419 87794



**P. நவநீதன்**  
மாநில துணை அமைப்பாளர்  
97911 02345



**S.ராஜேந்திரன்**  
கே.கே.நகர் பகுதி நிர்வாகி  
91762 93525



**J. கோபாலகிருஷ்ணன்**  
காஞ்சிபுரம் மாவட்ட இ.செயலாளர்  
95512 56257



**ராமலக்ஷ்மி ராம்குமார்**  
வடசென்னை மா.து.செயலாளர்  
87545 07035



**S.சுபாஷினி**  
செயலாளர், திருவல்லிக்கேணி பகுதி  
99412 49377



**S.யோகேஷ்வரி நாயுடு**  
மடிப்பாக்கம் கிளை பொருளாளர்  
98331 26863



**R.லாவண்யா**  
ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட நிர்வாகி  
90428 59295



**T.புவண்யாபுரீ**  
செங்கல்பட்டு மாவட்டம்  
81240 88123



**V.தமிழ்வாணன்**  
திருப்போரூர் ஒன்றியத் தலைவர்  
95660 15788



**V.M.கனிசெல்வம்**  
மடிப்பாக்கம் கிளைச் செயலாளர்  
98408 27182



**B. நிதிஷ்குமார்**  
மடிப்பாக்கம் கிளை இ.செயலாளர்  
88255 53646



**K.சீனிவாசன்**  
வியாசாபாடி கிளை பொருளாளர்  
98407 04377

பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்

ADVT

Wish you Happy Prosperous New Year 2021



*with  
blessing  
from*

**Dr.APJ.Abdulkalam**

# APJ GROUP OF COMPANIES



## Coming Soon !! ? !!

All works done by Certified Professionals Under One Roof  
Contact : 9444546001 / 9444104600 / Whatsapp : 6379350549